



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் - 05.11.2020

முன்னிலை

திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1244/D/2020

திரு B. சாதிக் பாஷா

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / கண்காணிப்பாளர்,
மாவட்டக்கல்வி அலுவலகம்,
சக்கராபுரம் வளாகம், செஞ்சி - 604 202,
விழுப்புரம் மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	30.08.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	02.12.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	15.10.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	03.01.2020

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (05.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் திரு. க.ஆனந்தன், கண்காணிப்பாளர், செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றார்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் விழுப்புரம் மாவட்டக்கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப்பள்ளி மீனம்பூர் (ஆண்கள்) பள்ளியம்பட்டு பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி உதவி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை உதவி ஆசிரியர்களின் பணி நியமன ஆணை உண்மை நகல்கள், மேற்படி ஆசிரியர்கள் எந்தெந்த வகுப்புகளுக்கு எந்தெந்த பாடங்கள் நடத்துகிறார்கள் மற்றும் பாடவேளைகள் குறித்த முழு விவரம், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்களின் விவரப்பட்டியல், 2012-2013 ஆம் கல்வி ஆண்டு முதல் 2018-2019 வரை நடத்தப்பட்ட கூட்ட அறிக்கைகள் குறித்த முழு விவரம், 2012 - 2013 ஆண்டு முதல் 2018 - 2019 வரை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் சம்மந்தப்பட்ட பள்ளி பராமரிப்பு

செலவுக்காக அரசால் வழங்கப்பட்ட தொகை குறித்த முழு விவரம், உள்ளிட்ட விவரங்களை மொத்தம் ஆறு இனங்களில் ஆவண நகல்கள் மற்றும் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (05.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு ஏற்கனவே தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், மேலும், அவர் கோரிய தகவல்கள் தொடர்பாக 150 பக்கங்களுக்குரிய தகவல்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மனுதாரரின் மனுவில் தொலைபேசி / அலைபேசி எண் குறிப்பிடப்படாததால் இன்றைய விசாரணையில் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மனுதாரருக்கு பொது அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட தகவல்கள் போதுமானவை என்று முடிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக்கொள்கிறது. பொது அதிகார அமைப்பினால் வழங்கப்பட்ட தகவல்கள் திருப்தி இல்லையெனில், மனுதாரர் இவ்வாணையத்தின் 9499933592 என்ற அலைபேசி எண் வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1244/D/2020

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / கண்காணிப்பாளர்,
மாவட்டக்கல்வி அலுவலகம்,
சக்கராபுரம் வளாகம், செஞ்சி - 604 202,
விழுப்புரம் மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. B. சாதிக் பாஷா,
எண்.1/75, ஜானி பாஷா தெரு,
பள்ளியம்பட்டு கிராமம், மீனம்பூர் - 604 205,
செஞ்சி வட்டம், விழுப்புரம் மாவட்டம்.

Copy to: File
DGPC 09.11.2020